

July 28, 2021

1010/01

BSE Limited
P J Towers, Dalal Street,
Fort Mumbai-400001
Scrip Code: 542216

National Stock Exchange of India Limited
"Exchange Plaza", Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra(East),
Mumbai – 400 051
Symbol: DALBHARAT

Subject: Newspaper Advertisement

Ref: Disclosure Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 ("Listing Regulations")

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 30 of SEBI Listing Regulations, please find attached copies of newspaper advertisement of Unaudited Financial Results of the Company for the quarter ended June 30, 2021, published in Financial Express and Dinamani on July 28, 2021.

The same has been made available on the Company's' website at www.dalmiabharat.com.

We request you to please take the same on record.

Thanking you,

Yours faithfully,

For Dalmia Bharat Limited



Dr. Sanjeev Gemawat
Executive Director-Legal &
Group Company Secretary
Membership No. F3669



Dalmia Bharat Limited

(formerly known as Odisha Cement Limited)

11th & 12th Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110 001, India
t 91 11 23465100 f 91 11 2331 3303 w www.dalmiabharat.com CIN : L14200TN2013PLC112346

Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu- 621 651, India

A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com

PEGASUS SPYWARE

'Naresh Goyal, Ajay Singh, Prashant Ruia among targets'

PRESS TRUST OF INDIA New Delhi, July 27

THE POTENTIAL TARGETS of Israeli spyware Pegasus included former chairman of Jet Airways Naresh Goyal, SpiceJet managing director Ajay Singh, Essar Group's Prashant Ruia and some top PSU officials, according to the latest list of names released by *The Wire*.

The leaked list that has been analysed by media partners of the Pegasus Project consortium reporting on the issue also includes numbers belonging to Rajeshwar Singh, a senior Enforcement Directorate officer, and VK Jain, a former Indian Administrative Service officer who worked as a personal assistant to Delhi CM Arvind Kejriwal.

In addition, the leaked records contain details of the numbers of at least one official each from the PMO and NITI Aayog, the report said.

The Wire also reported that a Tamil nationalist leader and several Periyarist activists were also of interest to a "government client" of the Israeli NSO Group, which sells Pegasus spyware.

Naam Thamizhar Katchi's Seeman, May 17 movement's Thirumurugan Gandhi, Than-

thai Periyar Dravidar Kazhagam's K. Ramakrishnan and Dravidar Kazhagam treasurer Kumaresan feature in the list of potential surveillance targets.

Last week, an international media consortium reported over 300 verified mobile phone numbers, including those of two ministers, over 40 journalists, three opposition leaders besides scores of business persons and activists, could have been targeted for hacking through the Pegasus spyware of the NSO Group.

The government has been denying all Opposition allegations in the matter.

Apart from Goyal, Ajay Singh and Ruia, ex-chief of GAIL India B C Tripathi was also on the list of potential surveillance targets, *The Wire* reported. The list also includes Vikram Kothari of Rotomac Pens, his son Rahul, and C Sivasankaran, former Aircel promoter, the report said.

There are at least three business executives, working in big corporate houses, who are also on the list, it said. The potential surveillance targets include a mid-level official at the Adani Group, one individual who used to work with the Essar Group and another formerly with SpiceJet, *The Wire* said.

Senior journalists move apex court seeking independent enquiry

PRESS TRUST OF INDIA New Delhi, July 27

VETERAN JOURNALISTS N Ram and Sashi Kumar have moved the Supreme Court seeking an independent probe by its sitting or retired judge into the reports of alleged snooping by government agencies on eminent citizens, politicians and scribes by using Israeli spyware Pegasus.

The petition, likely to come up for hearing within next few days, sought to investigate if the illegal hacking into the phones using the Pegasus spyware represented an attempt by muzzles and chill the exercise

of free speech and expression of dissent in India.

It also sought a direction to the Centre to disclose if the government or any of its agencies obtained license for Pegasus spyware and used it, either directly or indirectly, to conduct surveillance in any manner.

The petitioners claimed that investigation involving several leading publications around the world has revealed that more than 142 Indians, including journalists, lawyers, government ministers, opposition politicians, constitutional functionaries and civil society activists, have been identified as potential targets for surveillance using Pegasus software.

US Secretary of State Blinken arrives on 2-day visit to India, to hold talks with leaders today

PRESS TRUST OF INDIA New Delhi, July 27



Antony Blinken

US SECRETARY OF State Antony Blinken arrived in India on Tuesday on a two-day visit aimed at further boosting bilateral ties and deliberate on the rapidly evolving security situation in Afghanistan as well as to expand cooperation in the Indo-Pacific region under the framework of Quad.

On Wednesday, Blinken will hold extensive talks with External Affairs Minister S Jaishankar and meet National Security Advisor Ajit Doval. He is also scheduled to call on Prime Minister Narendra Modi

before leaving for Kuwait as part of his two-nation tour.

Just before leaving for India, Blinken said he was looking forward to consultations with partners of the US for further cooperation in support of its shared interests in the Indo-Pacific and Middle East.

"Wheels up for my trip to New Delhi and Kuwait City. I look forward to consultations with our partners to further cooperation in support of our shared interests in the Indo-Pacific and Middle East," he tweeted.

This is Blinken's first visit to India after assuming charge as the US Secretary of State and the third by a high-ranking Biden administration official after it came to power in January.

US Defence Secretary Lloyd Austin visited India in March while US Special Envoy on Climate Change John Kerry travelled to New Delhi in April.

"Secretary Blinken's visit is

an opportunity to continue the high-level bilateral dialogue and bolster the India-US global strategic partnership," the

Ministry of External Affairs said last week while announcing the visit.

"Both sides will review the

robust and multifaceted India-US bilateral relations, and potential for consolidating them further," it said.

"STOP CORONA: Wear Mask, Follow Physical Distancing Maintain Hand Hygiene"
DELHI JAL BOARD: GOVT. OF NCT DELHI
OFFICE OF THE EXECUTIVE ENGINEER (SDW) VII
NSTP CORONATION PILLAR DELHI-110009
E-mail ID:- nstp.djb@gmail.com, Phone No 011-27602302
SHORT PRESS NOTICE INVITING TENDER NO: 7 (2021-22)

S. No.	Name of work	Estimated Cost (In Rs.)	Cost of work (In Rs.)	Date of release of tender in E-Procurement solution	Last date/Time for receipt of tender Through e-Procurement Solution
1	Deployment of staff for Operation & minor maintenance of all allied E&M equipments at Narela STP reinvide	94500/-	or Undertaking as per office memorandum No. F-9/14/2020-PPD	27.07.2021 Tender ID. No. is 2021_DJB_206250_1	02.08.2021 at 1.30 PM

NIT along with all terms & conditions is available on Website <https://govtprocurement.delhi.gov.in>
 ISSUED BY P.R.O. (WATER)
 Advt. No. J.S.V. 017/2021-22
 Sd/- (Er. O.P. Yadav)
EXECUTIVE ENGINEER (SDW) VII

पंजाब नैशनल बैंक **punjab national bank**
 ...the name you can BANK upon!
 (A GOVERNMENT OF INDIA UNDERTAKING)

CIRCLE SASTRA NEW DELHI
 2nd Floor, Vikrant Tower, Rajendra Place, New Delhi -110008
 Email : cs4168@pnb.co.in, bo4168@pnb.co.in

E/Auction sale notice for sale of immovable assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules 2002. Notice is hereby given to the public in general and in particular to the borrower (s) and guarantor (s) that the described moveable/immovable mortgaged /charged to the secured creditor the constructive physical/symbolic possession of which has been taken by the Authorized officer of the Bank/ secured creditor will be sold on "As is Where is", "As is What is & Whatever there is" on the date as is mentioned in the table, for recovery of the dues due to the bank/secured creditor from the respective borrower(s) and guarantor (s). Securities can be visited on 07.08.2021 between 3:00 pm to 4:00 pm with prior notice of min 24 hrs to the Authorized Officer in case of Physical Possession. For Symbolic possession the bidder to arrange visit at their own.

SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

Sr. No.	Name of the Branch	Date of Demand Notice U/s 13 (2) of SARFAESI Act 2002	Description of the Immovable Properties Mortgaged/ Owner's Name (mortgagors of property(ies))	A) Reserve Price (Rs. in Lacs)	Date/Time of E-Auction	Authorised Officer Name and No.	Details of the encumbrances known to the secured creditors
1.	BO: Nangal Dewat Circle Sastra New Delhi M/s The Carpet Collective	13.04.2017	Residential House on plot size measuring 72 sq yds (Ground+three floors) bearing no. 189-B, four storied property part of khasra No. 96 situated at Savitri Nagar, Malviya Nagar, New Delhi-110017 belonging to Ravinder Kaur Dilawari	Rs. 75.00 lacs	12.08.2021 3:00 pm to 5:00 pm	Virender Kumar Mob: 9899179536	Not Known
		Rs. 49.89 lacs		B) EMD (Last date of Deposit EMD)			
		23.06.2017		C) Bid Increase Amount			
2.	BO: Nangal Dewat Circle Sastra New Delhi M/s Dadi Maa Overseas	17.02.2019	Commercial shop bearing pvt no 3, on ground floor area measuring about 5.94 sq mtrs with out roof right /terrace rights a part of free hold property bearing municipal corporation no. 580/581 situated at Gali Chan shirin, Farash khana, Shardanand Market, police station Lahori Gate, New Delhi 1100006	Rs. 14.14 lacs	12.08.2021 3:00 pm to 5:00 pm	Virender Kumar Mob: 9899179536	Not Known
		Rs. 24.35 lacs		B) EMD (Last date of Deposit EMD)			
		22.05.2019		C) Bid Increase Amount			
3.	BO: N46 Con. Place Circle Sastra New Delhi M/s Vipin Gosain and Rajni Gosain	04.04.2010	2nd Floor, built on plot no.58, Block 1, Pocket no.4, Opp. Vaisnno Mata Temple, Sector 16, Rohini	Rs. 33.28 lacs	12.08.2021 3:00 pm to 5:00 pm	Virender Kumar Mob: 9899179536	Not Known
		Rs. 19.08 lacs		B) EMD (Last date of Deposit EMD)			
		08.06.2010		C) Bid Increase Amount			
4.	BO: Mayapuri Circle Sastra New Delhi M/s Yummy's	08.10.2014	P-73, 1st Floor, Vijay Vihar, Uttam Nagar, Najalgarh Road, New Delhi	Rs. 23.00 lacs	12.08.2021 3:00 pm to 5:00 pm	Virender Kumar Mob: 9899179536	Not Known
		Rs10,64,950		B) EMD (Last date of Deposit EMD)			
		02.06.2016		C) Bid Increase Amount			

BRIEF TERMS AND CONDITIONS OF E-AUCTION SALE: The sale shall be subject to the Terms & Conditions prescribed in the Security Interest (Enforcement) Rules 2002 and to the following further conditions: 1. The properties and being sold on "AS IS WHERE IS BASIS" and "WHATEVER THERE IS BASIS". 2 The particulars of Secured Assets specified in the Schedule herein above stated to the best of the information of the Authorised Officer, but the Authorised Officer shall not be answerable for any error, misstatement or omission in this proclamation. 3. The sale will be done through e-auction platform provided at the Website <https://www.mstcecommerce.com> on date and time of auction specified above. 4. For further details and complete Terms & Conditions of the sale, please refer: www.lbapl.in, www.tenders.gov.in, www.mstcecommerce.com, <https://eprocure.gov.in/epublish/app>.

STATUTORY SALE NOTICE UNDER RULE 8(6) OF THE SARFAESI ACT, 2002
 Date : 27.07.2021, Place- New Delhi
 AUTHORIZED OFFICER, PUNJAB NATIONAL BANK

BEING NATURE-FRIENDLY KEEPS OUR GROWTH CURVE VERY HEALTHY
 Helping us expand our business further

Dalmia Bharat Limited

At Dalmia Bharat, our sustained focus on climate action is progressively taking us closer to our 2040 Carbon Negative Roadmap and resulting in incremental long-term cost efficiencies. Since 1990, our CO₂ emission has been cut by 40.5% to 491 kg/ton* of cement in 2021. We are strongly placed with Net Debt to EBITDA ratio of 0.08X* and our strong foundation is helping us build one of the most progressive and respectable companies of our time.
 *Unaudited as on 30th June 2021

DALMIA BHARAT LIMITED (Formerly known as ODISHA CEMENT LIMITED)
 (CIN No: L14200TN2013PLC112346)
 Regd. Office: Dalmiapuram - 621651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)
 Phone : 91 11 23465100, Fax: 91 11 23313303
 Website: www.dalmiabharat.com

Extract of the unaudited Consolidated and Standalone Financial Results for the quarter ended 30-06-2021. (₹ Cr)

Particulars	For the quarter ended			For the year ended
	30-06-21 (unaudited)	31-03-21 (audited)	30-06-20 (unaudited)	31-03-21 (audited)
Consolidated financial results				
Total Income from continuing operations	2,589	3,146	1,901	10,097
Profit before tax from continuing operations	372	417	299	1,395
Profit for the period/ year from continuing operations	277	630	191	1,231
Profit/(Loss) for the period/ year from discontinued operation	(39)	10	(3)	12
Net Profit for the period/ year after tax (continuing and discontinued operations)	238	640	188	1,243
Net Profit for the period/ year after tax and non controlling interest	227	627	190	1,231
Total Comprehensive Income for the period/ year [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	446	1,189	485	2,338
Paid-up Equity Share Capital-Face Value Rs. 2/- each	37	37	37	37
Other equity				12,589
Earnings per Share from continuing operations (not annualised)				
Basic (In Rupees)	14.23	32.91	10.18	65.02
Diluted (In Rupees)	14.20	32.86	10.16	64.93
Earnings per Share from discontinued operation (not annualised)				
Basic (In Rupees)	(2.10)	0.53	(0.15)	0.63
Diluted (In Rupees)	(2.09)	0.53	(0.15)	0.62
Earnings per Share from continuing & discontinued operations (not annualised)				
Basic (In Rupees)	12.13	33.44	10.03	65.65
Diluted (In Rupees)	12.11	33.39	10.01	65.55
Standalone financial results				
Total Income from operations	34	39	36	148
Other income	8	16	9	41
Profit before tax	10	5	9	34
Profit after tax	10	5	6	25

Notes: The above is an extract of the detailed format of Financial Results for the quarter ended 30-6-2021, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter ended 30-6-2021 are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.dalmiabharat.com

Place: New Delhi
 Date: 27th July, 2021

(Puneet Yadu Dalmia)
 Managing Director
 DIN: 00022633

(Gautam Dalmia)
 Managing Director
 DIN: 00009758

यूको बैंक **UCO BANK**
 (भारत सरकार का उपक्रम) (A Govt. of India Undertaking)

सम्मान आपके विश्वास का Honour Your Trust

UCO BANK UDAAN 2022

ONE TEAM, ONE DREAM
 Make banking easier to all

Operating Profit 31.65% (Y-O-Y) CRAR 14.24% NII 15.27% (Y-O-Y) PCR 88.53% NNPA 3.85%

REVIEWED FINANCIAL RESULTS FOR QUARTER ENDED 30TH JUNE 2021

Sl No.	Particulars	Quarter Ended 30.06.2021 (Reviewed)	Quarter Ended 31.03.2021 (Audited)	Quarter Ended 30.06.2020 (Reviewed)
1	Total Income from Operations (net)	453908	493675	443657
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items)	15918	1345	4541
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary items)	15918	1345	4541
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/ or Extraordinary items)	10181	8003	2146
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	NA	NA	NA
6	Equity Share Capital	1195596	991834	991834
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Balance Sheet of previous year	739663	739663	694291
8	Earning Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations)-	I Basic :	0.10 #	0.08
		II Diluted :	0.10 #	0.08

Weighted average basis
 Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites, (BSE: www.bseindia.com and NSE: www.nseindia.com). Bank's website (www.ucobank.com).

Place: Kolkata
 Date: 27th July, 2021

sd/-
Shri Ishraq Ali Khan
 Executive Director

sd/-
Shri Ajay Vyas
 Executive Director

sd/-
Shri Atul Kumar Goal
 Managing Director & CEO

Website : www.ucobank.com Toll Free Helpline Number : 1800 103 0123

